1973 மார்ச் 7]

மீன் பதப்படுத்துவதற்கான நிலையங்கள்

* 274. வினா—திரு. பெ. சௌந்தரபாண்டியன் : மாண்புமிகு அரிசன நல அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா :

(அ) தமிழகத்தில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் கிடைக்கும் மீன்களைப் பதப்படுத்தி பக்குவப்படுத்தும் கருவிகள் அமைந்த நிலையம் ஒன்றை சென்னையில் அமைக்கும் திட்டம் ஏதேனும் பரிசிலனையில் உள்ளதா ?

(இ) ஆம் எனில், அதன் விவரம் என்ன ?

மாண்புமிகு திருமதி சத்தியவாணிமுத்து : (அ) இல்லை.

(இ) இவ்வினாவிற்கு இடமில்லை.

திரு. ஆ. பரந்தாமன் : கோளாவில் இருக்கிற கொச்சியில் இப்படிப்பட்ட பதனிடும் கூடங்கள் இருப்பதன் காரணமாகத்தான் அதிக அளவிற்கு வருவாய் வருகிறது. அதேபோன்று பதனிடும் நிலையங்களை இங்கும் அமைப்பதற்கு நம் அரசு முன்வருமா ?

மாண்புமிகு திருமதி சத்தியவாணிமுத்து : இப்போது மூன்று நிலையங்கள் அரசுச் சார்பில் இருக்கின்றன. தனிப்பட்டவர்கள் வேறு சில நிலையங்களை வைத்திருக்கிறார்கள். இதுவும் தவிர சென்னைத் துறைமுகத்தில் மீன்வளத் துறைமுகம் கட்டி முடித்த பிறகு இதுபோன்ற பல இயந்திரங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது.

திரு. கே. எ. வகாப் : இப்போதிருக்கிற மூன்று நிலையங்களில் எண்ணூரில் உள்ள நிலையம் இப்போது செயல்பட்டுக்கொண்டுவருகிறதா ?

மாண்புமிகு திருமதி சத்தியவாணிமுத்து : இலாகாவின் மூலம் செயல்பட்டுவருகிறது.

கிராம அதிகாரிகளுக்கு அகவிலைப்படி

*275 வினா.—திரு. கே. எ. வகாப் : மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) வடார்க்காடு மாவட்டக் கிராம உத்தியோகஸ்தர்களிடமிருந்து தமிழ்நாட்டு என். ஜி. ஓ. க்களுக்கு அளிப்பது போன்ற கிராக்கிப்படி தங்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அரசுக்கு வந்ததா ?

(இ) ஆம் எனில், அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை ?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : (அ) இல்லை.

(இ) இக்கேள்விக்கு இடமில்லை.

திரு. கே. எ. வகாப் : இப்போது ஏறிக்கொண்டிருக்கிற விலைவாசியில் அவர்கள் கேட்கிற கோரிக்கைகள் நியாயமானவைகளாகும். ஆகவே கிராம அதிகாரிகளுக்கு இந்தக் கிராக்கிப் படியைத் தருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்று அறியவிரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : 2—10—1970-ல் இருந்துதான் அவர்களுக்குச் சம்பள உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. பிறகு, 1—9—1972-ல் இருந்து எல்லாக் கிராம உத்தியோகஸ்தர்களுக்கும் ஏழு ரூபாய் மாதந்தோறும் அளிக்கப்பட்டுவருகிறது. இதல்லாமல் பஞ்சாயத்துகளில் வசூலிப்பவர்களுக்குக் கூடுதல் பணம் அளிக்கப்படுகிறது.

திரு. கே. கந்தசாமி : இப்படிப்பட்ட உயர்வு கொடுத்தும் அந்த அதிகாரிகளுக்குத் தக்க வருமானம் இல்லாததன் காரணமாகச் சில தவறுகள் கிராம அளவில் நடக்கின்றன என்பதை அரசு அறியுமா ? ஆகவே அதைத் தடுக்க அவர்களுக்கு இன்னும் உயரிய சம்பளம் கொடுக்க அரசு முன்வருமா ?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : இவர்கள் முழுநேர ஊழியர்கள் அல்ல. பகுதிநேர ஊழியர்கள். இதுவேபோதும் என்று அரசு கருதுகிறது.

திரு. எம். சுரேந்திரன் : கிராமாதிகாரிகள் மிகவும் அடிப்படையான ஆட்களாக கிராமங்களில் இருந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களை முழுநேர ஊழியர்களாகப் பதிவுசெய்து மற்ற அரசு அலுவலர்களுக்குள்ள எல்லாச் சலுகைகளையும் அளித்து எங்கு வேண்டுமானாலும் மாறுதல் செய்வது, மற்றக் காரியங்களுக்கும் இவர்களைப் பயன்படுத்தினால் கிராமக்கணக்குகள், கிராம வசூல்கள் எல்லாம் நன்றாயிருக்குமே என்று கேரளாவில் செய்திருக்கிறார்கள். அதுபோல் இங்கும் செய்வதற்கு முயற்சி எடுத்துக்கொள்ளப்படுமா ?

மாண்புமிகு திரு. ப. உ. சண்முகம் : கேரளாவில் இருக்கிற சட்டத்தைக் கொண்டு வந்து இங்கு புகுத்தமுடியாது. இங்கு அவர்களை முழுநேர ஊழியர்களாக ஆக்கும் யோசனை இப்போது கிடையாது.

Over Bridge at Palakarai

* 276. *Q.*—THIRU S. SANGUMUTHU THEVAR: Will the Hon. the Minister for Public Works be pleased to state—

(*a*) whether there are proposals under the consideration of the Government to construct a bridge at Palakarai in Tiruchirappalli district; and

(*b*) if so, the details thereof?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா: திருச்சிராப்பள்ளி நகராட்சி எல்லைக்குள், பாலக்கரை அருகில், 45 எண் தேசிய நெடுஞ்சாலையின் 197/6 மைலில் இருப்புப்பாதை—சாலை கடவிற்குப் பதிலாக மேம்பாலம் கட்டுவதற்கு ரூ. 46.00 லட்சம் மதிப்பீட்டுக்கு, 1971 ஆகஸ்டில் அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

திரு. கு. காமாட்சி: அந்தப் பாலம் கட்டப்படுகிறபோது பாதிக்கப்படுகிற சிறிய வியாபாரிகளுக்கு அந்தப் பாலத்தின் அடியில் கடைகள் அமைத்து குறைந்த வாடகையில் தர அரசு முன்வருமா?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா: அப்படி ஒரு செயற்குறிப்பு இல்லை.

Buildings for Public Works Department

* 277. *Q.*—THIRU N. DENNIS: Will the Hon. the Minister for Public Works be pleased to state—

(*a*) whether there is any proposal under the consideration of the Government to put up new buildings for the Public Works Department in Madras City; and

(*b*) if so, the details thereof?

மாண்புமிகு திரு. எஸ். ஜே. சாதிக் பாட்சா: (அ) ஆம். சேப்பாக்கத்தில் ரூபாய் ஐந்து லட்சத்து ஐம்பதினாயிரம் செலவில், பரீட்சார்த்தமாக இரண்டு மாடிக் கட்டிடம் கட்ட கருத்து உள்ளது.

(இ) இக்கட்டிடம் கட்ட ஆகும் மொத்த தொகையில் 75 சதவீதத்தை தேசிய கட்டிட நிறுவனத்திடமிருந்து மானியமாகப்பெற்று அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடமானது, ஆராய்ச்சி புத்தறிவில் ஈடுபடும் கட்டிட மையக் கோட்டத்தின் எல்லாவித தேவைகளையும் பூர்த்தி செய்யும். மேலும் இக்கட்டிடமானது ஆராய்ச்சிக் கூடங்கள், தொழில் நுட்ப நூலகம் முதலியவற்றுக்கும் கட்டிட மையக் கோட்டத்தின் அலுவலகமும் அமைவதற்கு போதுமான இடவசதியுள்ளதாயுமிருக்கும்.